

## இந்தியத்துணைத்தூதரகம்

### யாழ்ப்பாணம்

\*\*\*

### ஊடக அறிக்கை

## யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்” எனும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாரதத்தின் 75-வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை (15 ஆகஸ்ட் 2021) மிக சிறப்பாக கொண்டாடியது. யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஆகியோர் பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தில் நடந்த தேசியக் கொடியேற்றல் நிகழ்வில் துணைத்தூதுவர் அவர்கள் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினார். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரக கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் இந்திய கலாச்சார மைய கட்டடம் என்பன மூவர்ண மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.

2. “ஆசாதிகா அம்ரித் மஹோத்ஸவ்” கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியத் துணைத் தூதரகமானது, வடமாகாண கல்வி, கலாச்சார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து, வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை இணைய வழியில் நடத்தியது. வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து முதல் மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட 15 வெற்றியாளர்களுக்கும் மொத்தம் 75,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கான பணப்பரிசில்களை, இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் வேறோரு சந்தர்ப்பத்தில் நடைபெறும் விழாக்களில் நேரடியாக வழங்குவார். அமைச்சகத்தால் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களின் விவரங்கள் :

### யாழ்ப்பாண மாவட்டம்

நிலை	மாணவர் பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் இடம்	செல்வி அனோஜிகா சிவகுமார்	யா/இந்துமகளிர்கல்லூரி	13
இரண்டாம் இடம்	செல்வி கம்சிகா கஜேந்திரன்	யா/வயாவிளான் மத்திய கல்லூரி	13
மூன்றாம் இடம்	செல்வி சுவஸ்திகா	யா/யூனியன் கல்லூரி	12

	சர்வேஸ்வரன்		
--	-------------	--	--

**கிளிநொச்சி மாவட்டம்**

நிலை	மாணவர் பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் இடம்	செல்வி குமார் கிருஷ்ணந்தி	கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்	12
இரண்டாம் இடம்	செல்வி சுப்ரமணியம் பபிதா	கிளி/கிளிநொச்சிஇந்துக்க ல்லூரி	13
மூன்றாம் இடம்	செல்வி சுதாசுரன் சுவேதிகா	கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்	12

**முல்லைத்தீவு மாவட்டம்**

நிலை	மாணவர் பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் இடம்	செல்வி சுப்ரமணியம் சுடர்ச்செல்வி	மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி	13
இரண்டாம் இடம்	செல்வி மயில்வாசன் தினேகா	மு/யோகபுரம் மகாவித்தியாலயம்	13
மூன்றாம் இடம்	செல்வி சசிகுமார் ஷர்மிகா	மு/உடையார்கட்டு மகாவித்தியாலயம்	13

**மன்னார் மாவட்டம்**

நிலை	மாணவர் பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் இடம்	செல்வி றசிக் குமார் சசிகலா	மன்/முருங்கன் மகாவித்தியாலயம்	11
இரண்டாம் இடம்	செல்வி டியோன்மேரி யுஜிதா	மன்/முருங்கன் மகாவித்தியாலயம்	11
மூன்றாம் இடம்	செல்வி சுதாசுரன் சுதர்ஷிகா	மன்/முருங்கன் மகாவித்தியாலயம்	11

**வவுனியா மாவட்டம்**

நிலை	மாணவர் பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் இடம்	செல்வி மோகனப்பிரதா கோணேஷ்வரன்	வவு/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி	12
இரண்டாம் இடம்	செல்வி குமுதினி பாலையா	வவு/பூந்தோட்டம் மகாவித்தியாலயம்	13
மூன்றாம் இடம்	செல்வி ஞா. ரஜீந்தினி	வவு/புதுக்குளம் மகாவித்தியாலயம்	12

நிகழ்வின் புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.

\*\*\*\*

யாழ்ப்பாணம்  
15 ஆகஸ்ட், 2021

